[திரு. கே.ஏ. செங்கோட்டையன்] [*2017 ஜூலை 7* (*8–7–2017*) சனிக்கிழமை அன்று தளர்த்தி, அந்நேரத்தை அரசினர் அலுவல்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்"

என்னும் தீர்மானத்தை மொழிகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு பேரவை முன்னவர் அவர்களின் தீர்மானம் பேரவையின் முடிவிற்கு விடப்படுகிறது.

ஏற்போர் 'ஆம்' என்க. (ஆம்)

மறுப்போர் 'இல்லை' என்க.

மறுப்போரே இல்லை என்று கருதுகிறேன்.

மறுப்போரே இல்லை, தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

(மேசையைத் தட்டும் ஒலி)

நாளை (*8–7–2017*) வினாக்கள்–விடைகள் நேரம் இல்லை.

பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள் இத்துடன் முடிவுற்றன. பேரவை மீண்டும் நாளை (*8–7–2017*) சனிக்கிழமை காலை *10–00* மணிக்குக் கூடும். வணக்கம்.

பின்னர், பேரவை பிற்பகல் *3–21* மணிக்கு ஒத்திவைக்கப்பெற்றது.

7. பேரவைமுன் வைக்கப்பெற்ற ஏடுகள்

(அ) சட்டமுறை விதிகளும், ஆணைகளும்

–ஏதுமில்லை–

(ஆ) அறிக்கைகள், அறிவிக்கைகள் மற்றும் ஏனைய தாள்கள்

106. பொது நிறுவனங்கள் குழுவின் ஒன்றாவது அறிக்கை. (*2016–2018*)

107. பொது நிறுவனங்கள் குழுவின் இரண்டாவது அறிக்கை. (*2016–2018*)

108. பொது நிறுவனங்கள் குழுவின் மூன்றாவது அறிக்கை. (*2016–2018*)

109. பொது நிறுவனங்கள் குழுவின் நான்காவது அறிக்கை. (*2016–2018*)

110. பொது நிறுவனங்கள் குழுவின் ஐந்தாவது அறிக்கை. (*2016–2018*)

111. பொது நிறுவனங்கள் குழுவின் ஆறாவது அறிக்கை. (*2016–2018*)

112. பொது நிறுவனங்கள் குழுவின் ஏழாவது அறிக்கை. (*2016–2018*)

113. பொது நிறுவனங்கள் குழுவின் எட்டாவது அறிக்கை. (*2016–2018*)

114. பொது நிறுவனங்கள் குழுவின் ஒன்பதாவது அறிக்கை. (*2016–2018*)

115. பொது நிறுவனங்கள் குழுவின் பத்தாவது அறிக்கை. (*2016–2018*)

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS